



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة ٢٠١٩/١٢/١٣ الموافق ١٦ ربيع الآخر ١٤٤١ هـ

القمار وعافاته

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضِلِّ فَلَا هَادِيَ لَهُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ الْخَلْقَ وَبَعَثَ إِلَيْهِمُ الرُّسُلَ بَدِينِ الْحَقِّ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَلِمَصَالِحِ الْعِبَادِ مَبِينِينَ فَبَيَّنُوا لَهُمُ الْوَاجِبَاتِ وَأَمَرُوهُمْ بِامْتثالِهَا وَبَيَّنُّوا حُدُودَ اللَّهِ وَحَدَّرُوهُمْ أَنْ يَعْتَدُوهَا فَمَنْ امْتَثَلَ فَقَدْ فَازَ وَمَنْ عَصَى فَقَدْ خَابَ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثْلَ لَهُ وَلَا ضِدَّ وَلَا نِدَّ لَهُ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحَابَتِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَأَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ حَقَّ تَقَاتِهِ. إِخْوَةَ الْإِيمَانِ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى خَلَقَنَا لِعِبَادَتِهِ وَأَنْعَمَ عَلَيْنَا بِنِعَمٍ لَا نُحْصِيهَا وَأَوْجَبَ عَلَيْنَا شُكْرَهُ بِالْإِيمَانِ بِهِ وَطَاعَتِهِ بِأَدَاءِ مَا أَمَرَنَا اللَّهُ بِهِ وَاجْتِنَابِ مَا نَهَانَا اللَّهُ تَعَالَى عَنْهُ وَلَا يَتِمُّ الشُّكْرُ الْوَاجِبُ إِلَّا بِذَلِكَ وَقَدْ قِيلَ شُكْرُ اللَّهِ يَكُونُ بِأَنْ لَا يَسْتَعْمِلَ الْعَبْدُ مَا أَنْعَمَ اللَّهُ بِهِ عَلَيْهِ إِلَّا فِيمَا خُلِقَ لَهُ.

Après quoi, esclaves de *Allah*, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah Al-^Aliyy, Al-^Adhim*, faites donc preuve d'une piété complète. Mes frères de foi, *Allah tabaraka wata^ala* nous a créés pour L'adorer. Il nous a fait grâce de bienfaits que nous ne pouvons énumérer et nous a ordonné de Le remercier en croyant en Lui et en Lui obéissant c'est-à-dire en accomplissant ce que *Allah* nous ordonne de faire et en se gardant de ce que *Allah* nous interdit de faire. Le remerciement obligatoire ne peut se réaliser que de cette façon et il a été dit que le remerciement à *Allah* est réalisé en utilisant ce que *Allah* nous accorde comme bienfaits uniquement dans ce pour quoi ils ont été créés.

وَمِنْ جُمْلَةٍ مَا نَهَانَا اللَّهُ تَعَالَى عَنْهُ الْقِمَارُ فَقَدْ قَالَ رَبُّنَا جَلَّ وَعَلَا فِي الْقُرْآنِ الْعَظِيمِ ﴿يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا إِنَّمَا الْحُمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَأَجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ﴾^١ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْحُمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ ﴿٩١﴾^١ وَالْمَيْسِرُ هُوَ الْقِمَارُ، وَفِي هَذِهِ الْآيَةِ تَأَكُّدٌ تَحْرِيمِ الْحُمْرِ وَالْمَيْسِرِ مِنْ وُجُوهِ فَإِنَّ صَدْرَ الْآيَةِ فِيهِ (إِنَّمَا) وَقَرَنَ الْحُمْرَ وَالْمَيْسِرَ بِعِبَادَةِ الْأَصْنَامِ وَجَعَلَهُمَا رِجْسًا مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَإِنَّهُ لَا يَأْتِي مِنْهُ إِلَّا الشَّرُّ الْبَحْتُ،

Parmi les choses que *Allah* nous a interdites, il y a le pari interdit (*al-qimar*). Ainsi, notre Seigneur *jalla wa ^ala* a dit dans le *Qour'an* éminent : ce qui signifie : « **Ô vous qui avez cru, certes les boissons alcoolisées, le pari interdit, *al-'ansab* et *al-'azlam* ne sont que des actes répugnants du *chaytan*, évitez cela puissiez-vous réussir ; certes le *chaytan* ne veut que causer entre vous l'animosité et l'adversité par les boissons alcoolisées et les paris et vous empêcher d'évoquer *Allah* et d'accomplir la prière, allez-vous donc en finir ?!** »

Le terme *al-maycir* signifie les paris interdits. Il y a dans cette '*ayah* une insistance sur l'interdiction du *khamr* –les boissons alcoolisées– et du *maycir* –les paris interdits– et cette insistance apparaît de différentes manières. En effet, la '*ayah* débute avec le terme (*'innama*) –qui indique que ces actes *ne sont que* des actes répugnants– puis la mention du *khamr* et du *maycir* est jointe à la mention des pratiques d'adoration des idoles qui sont également qualifiées d'actes répugnants du *chaytan* –en effet, il ne se produit de la part du *chaytan* que le mal.

وَأَمَرَ الْمُؤْمِنِينَ بِالْإِجْتِنَابِ وَجَعَلَ الْإِجْتِنَابَ مِنَ الْفَلَاحِ فَقَالَ ﴿فَأَجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ﴾^١ وَإِذَا كَانَ الْإِجْتِنَابُ فَلَا حَافَ مَاذَا يَكُونُ الْإِرْتِكَابُ .. لَا يَكُونُ إِلَّا خَسَارًا. وَإِنَّمَا جَمَعَ الْحُمْرَ وَالْمَيْسِرَ مَعَ الْأَنْصَابِ وَالْأَزْلَامِ أَوَّلًا ثُمَّ أَفْرَدَهُمَا آخِرًا لِأَنَّ الْخُطَابَ مَعَ الْمُؤْمِنِينَ وَإِنَّمَا نَهَاهُمْ عَمَّا كَانُوا يَتَعَاطَوْنَهُ مِنْ شُرْبِ الْحُمْرِ وَاللَّعِبِ بِالْمَيْسِرِ، وَذَكَرَ الْأَنْصَابَ وَالْأَزْلَامَ لِتَأَكِيدَ تَحْرِيمِ الْحُمْرِ وَالْمَيْسِرِ وَإِظْهَارِ أَنَّ ذَلِكَ جَمِيعًا مِنْ أَعْمَالِ أَهْلِ الشِّرْكِ ثُمَّ أَفْرَدَهُمَا بِالذِّكْرِ لِيُعْلَمَ أَنَّهُمَا الْمَقْصُودُ بِالذِّكْرِ.

Allah a donné l'ordre de les éviter et a fait que les éviter contribue à obtenir la réussite. Il a dit ce qui signifie : « **Évitez cela, puissiez-vous réussir !** » Étant donné que le fait de les

^١ سُورَةُ الْمَائِدَةِ/٩١٠.

éviter fait partie de la réussite, alors qu'en est-il du fait de le commettre ? ... Cela ne peut conduire qu'à la perte. Certes, *Allah* a cité les boissons alcoolisées et les paris interdits en les joignant au début aux '*ansab* et aux '*azlam* et Il les a cités seuls à la fin, car le propos s'adresse aux croyants, mais Il leur a interdit leurs anciennes pratiques, comme consommer les boissons alcoolisées et jouer aux paris interdits. Il n'a cité les '*ansab* et les '*azlam* que pour insister sur l'interdiction des boissons alcoolisées et des paris interdits et montrer que tout cela fait partie des actes de ceux qui adorent autre que *Allah*. Ensuite, Il a cité le *khamr* –les boissons alcoolisées– et le *maycir* –les paris interdits– seuls afin que l'on sache que ce sont ces deux péchés qui sont visés par la '*ayah*.

وَلَا يَخْفَىٰ إِخْوَةَ الْإِيمَانِ مَا فِي الْقِمَارِ مِنْ ضَرَرٍ وَأَذَىٰ عَلَىٰ حَيَاةِ الْفَرْدِ فَإِنَّهُ إِذَا كَسَبَ الْمَالَ فَهُوَ مِنْ أَكْلِ أَمْوَالِ النَّاسِ بِالْبَاطِلِ وَإِنْ خَسِرَ مَالَهُ فَضَرَرُهُ وَاضِحٌ وَقَدْ يُضَيِّعُ بِسَبَبِ ذَلِكَ نَفَقَةَ أَهْلِهِ وَأَوْلَادِهِ الصِّغَارِ الْوَاجِبَةِ عَلَيْهِ.

Il ne t'échappe pas, mon frère croyant, ce que le pari interdit comporte comme calamités et comme nuisances dans l'existence de celui qui s'y adonne. En effet, s'il gagne de l'argent, il consommera le bien des gens injustement et s'il perd de l'argent, alors la nuisance du pari interdit est claire. Et il se peut qu'il perde un bien à partir duquel il assurait la charge de sa famille et de ses jeunes enfants, charge qui lui est obligatoire.

أَخِي الْمُسْلِمِ إِنْ كُنْتَ قَدْ ابْتُلَيْتَ بِالْقِمَارِ فَاسْمَعْ مِنِّي وَتَقَبَّلْ نُصْحِي لَعَلَّ اللَّهَ يَنْفَعُكَ بِقَوْلِي. فَإِنْ كَانَتْ نَفْسُكَ تُحَدِّثُكَ أَنَّكَ بِالْقِمَارِ تَحْصُلُ عَلَىٰ مَالٍ كَثِيرٍ بَغَيْرِ جُهْدٍ وَتَعَبٍ فَاعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ قَسَمَ الْأَرْزَاقَ فَلَا يَصِلُ إِلَيْكَ أَكْثَرُ مِمَّا هُوَ مَقْسُومٌ لَكَ فَخُذْهُ مِنْ طَرِيقِ الْحَلَالِ وَلَا تَعْتَرَّ فَإِنَّ الْغَالِبَ عَلَىٰ الْمَقَامِرِ الْخَسَارَةُ وَالْإِفْلَاسُ ..

Mon frère musulman, si tu es touché par les paris interdits, alors accepte mon conseil, peut-être que *Allah* te fera profiter de mes propos. Si ton âme te suggère qu'avec le pari interdit tu pourras obtenir beaucoup d'argent sans effort ni fatigue, alors sache que *Allah* a réparti les subsistances, il ne te parviendra donc pas plus que la part qui te revient. Prends-la donc par les voies autorisées et ne te trompe pas car la plupart des fois, avec les paris interdits, c'est la perte ou la ruine...

وَإِنْ كَانَتْ نَفْسُكَ تُحَدِّثُكَ أَنَّكَ تُجَرِّبُ مَرَّةً أَوْ مَرَاتٍ قَلِيلَةً فَإِنْ خَسِرْتَ الْمَالَ تَرَكْتَ الْقِمَارَ فَاعْلَمْ أَنَّ الَّذِي يَلْعَبُ الْقِمَارَ غَالِبًا لَا يَقِفُ عِنْدَ أَوَّلِ خَسَارَةِ مَالِهِ وَإِنَّمَا يُزَيِّنُ لَهُ الشَّيْطَانُ الْأَمَلَ بِالرِّبْحِ فِي الْمَرَّةِ التَّالِيَةِ وَالَّتِي بَعْدَهَا وَالَّتِي بَعْدَهَا فَإِذَا أَفْلَسَ جَرَّهُ ذَلِكَ إِلَىٰ تَحْصِيلِ الْمَالِ مِنْ أَيِّ طَرِيقٍ

كَانَ يَقْطَعُ النَّظَرَ عَنِ الْوَسِيلَةِ فَلَا يَتَوَرَّعُ لِأَجْلِ تَحْصِيلِ الْمَالِ عَنِ السَّرِقَةِ وَاعْتِصَابِ الْأَمْوَالِ
حَتَّى مِنْ أَقْرَبِ النَّاسِ إِلَيْهِ،

Et si ton âme te suggère juste d'essayer en jouant seulement une fois ou occasionnellement, et que si tu perds, tu délaisseras les jeux de pari interdit, alors sache que celui qui joue au pari interdit ne s'arrête pas à la première perte d'argent, mais le *chaytan* lui embellit l'espoir de gagner la fois suivante et encore la fois suivante et ainsi de suite. Et quand il est ruiné, cela l'amène à chercher de l'argent par n'importe quel moyen, sans tenir compte de la façon d'y parvenir. Il ne fait plus preuve alors d'aucune retenue pour obtenir l'argent, au moyen du vol et de l'usurpation, même avec les gens les plus proches de lui.

بَلْ إِنَّ بَعْضَهُمْ قَدْ يَبِيعُ أَوْفَالَهُ وَزَوْجَتَهُ حَتَّى يَحْصُلَ عَلَى شَيْءٍ مِنَ الْمَالِ لِيُقَامِرَ بِهِ وَيُحْصَلَ لِدَاتِهِ
الْمُحَرَّمَاتِ وَلَوْ خَرَّبَ ذَلِكَ بَيْتَهُ وَتَرَكَهُ مُفْلِسًا، فَهَلْ نَطَاوَعُكَ نَفْسُكَ وَيُؤَافِقُكَ عَقْلُكَ أَنْ تُعَرِّضَ
نَفْسَكَ لِهَذَا الْإِمْتِحَانِ .. لَا وَاللَّهِ لَا يَفْعَلُ الْعَاقِلُ بِنَفْسِهِ ذَلِكَ. وَإِنْ قُلْتَ أَنَا لَا زَوْجَةَ لِي وَلَا وَلَدَ
فَلَنْ أُضَيِّعَ حَقًّا وَاجِبًا فَاحْذَرُ فَإِنَّ طَرِيقَ الْقِمَارِ قَدْ يَقُودُكَ إِلَى أَنْ تَسْرِقَ مَالَ أَبِيكَ وَأُمَّكَ .. هَلْ
تَقْبَلُ أَنْ تَكُونَ مِمَّنْ يَسْرِقُ مَالَ أَبِيهِ وَأُمِّهِ؟

Certains en arrivent à vendre leurs propres enfants et leurs épouses afin d'obtenir une somme pour parier et obtenir leur plaisir interdit, même si cela détruit leur maison et les laisse sur la paille. Est-ce que tu acceptes pour toi-même de t'exposer ainsi à pareille calamité... ?! Non ! Par *Allah*, quelqu'un de raisonnable n'agit pas ainsi. Et si tu dis : « *Moi, je n'ai ni épouse ni enfants, je ne faillirai donc à aucun droit obligatoire* », alors prends garde, car les paris interdits peuvent te conduire à voler ton père et ta mère... Est-ce que tu acceptes d'être de ceux qui volent l'argent de leur père ou leur mère ?

وَلَا يَخْفَى عَلَيْكَ أَخِي الْمُؤْمِنَ مَا يَتَوَلَّدُ مِنَ الْقِمَارِ مِنَ الْوَبَالِ بِوُقُوعِ التَّعَادِي وَالْتِبَاعِضِ
بَيْنَ أَصْحَابِ الْقِمَارِ بَلْ قَدْ يُؤَدِّي بِكَ إِلَى الْقَتْلِ فَإِنَّ الشَّيْطَانَ يَتَرَبَّصُ بِبَنِي آدَمَ لِيُوقِعَ بَيْنَهُمْ
الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ لِإِهْلَاكِهِمْ، كَمَا لَا يَخْفَى عَلَيْكَ مَا يُؤَدِّي إِلَيْهِ الْقِمَارُ مِنَ الصِّدِّ عَنِ ذِكْرِ اللَّهِ
وَعَنْ مُرَاعَاةِ أَوْقَاتِ الصَّلَاةِ وَالْإِنْشِغَالِ عَنِ الْوَاجِبَاتِ.

Il ne t'échappe pas non plus, mon frère croyant, bien d'autres mauvaises conséquences que peuvent avoir les paris interdits, telles que l'animosité et l'adversité entre les compagnons de jeu. Cela peut même t'amener au meurtre, car certes, le *chaytan* est à l'affût derrière les humains, afin de causer l'animosité entre eux et la rancœur, de sorte à les mener à leur perte. Tout comme il ne t'échappe pas ce vers quoi les paris entraînent, comme le

délaissement de l'évocation de *Allah*, la négligence des temps des prières et le fait d'occuper son temps au détriment des obligations.

ثُمَّ إِنَّكَ إِنْ كَسَبْتَ مَالًا مِنَ الْقِمَارِ فَأَكَلْتَهُ فَقَدْ عَرَّضْتَ بَدَنَكَ لِلنَّارِ، أَمَا سَمِعْتَ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا لَحْمٍ نَبَتَ مِنْ حَرَامٍ فَالْتَارُ أَوْلَى بِهِ أَهْ، فَلَا خَيْرَ فِي لَذَّةٍ مِنْ بَعْدِهَا التَّارِ.

De plus, si tu gagnes de l'argent avec ces paris et que tu le consommes, tu auras exposé ton corps au danger d'entrer en enfer. N'as-tu pas entendu la parole du Prophète ﷺ ce qui signifie : « *Toute chair qui a poussé à partir de ce qui est interdit, le feu en est prioritaire.* » Il n'y a donc aucun bien dans un plaisir qui est suivi du feu.

وَأَمَّا صُورَةُ الْقِمَارِ الْمُجْمَعِ عَلَى تَحْرِيْمِهَا فَهِيَ أَنْ يَدْفَعَ هَذَا مَالًا وَهَذَا مَالًا ثُمَّ يَأْخُذَ الرَّابِحَ مَالَ الْخَاسِرِ أَوْ جُزْءًا مِنْهُ وَالرَّبِيحُ وَالْخَسَارَةُ الْمَقْصُودَانِ قَدْ يَكُونَانِ بِلُعْبَةِ الْوَرَقِ الْمُرَوَّقِ أَوْ بِسَبَاقِ الْخَيْلِ أَوْ بِسَحْبِ أَوْرَاقِ الْيَانَصِيْبِ أَوْ اللَّوْثُو أَوْ نَحْوِ ذَلِكَ فَكُلُّ هَذَا مُحَرَّمٌ مِنَ الْكِبَائِرِ وَالْعِيَاذُ بِاللَّهِ تَعَالَى.

La forme de pari qui est interdite par unanimité des savants, c'est lorsque chacun met une mise et que le gagnant emporte la mise du perdant ou une partie de sa mise. Ce qui est visé par le gain et la perte, cela peut être un gain ou une perte au jeu de carte, ou bien aux courses hippiques, ou bien au loto ou ce qui est de cet ordre. Tout ceci est interdit et compte parmi les grands péchés, que *Allah ta^ala* nous en préserve.

فَاحْفَظْ نَفْسَكَ أَخِي الْمُسْلِمَ وَلَا تُهْلِكْهَا بِعَرَضٍ مِنَ الدُّنْيَا قَلِيلٍ فَإِنَّ النَّاسَ غَادِيَانِ فَمُبْتَاعٌ نَفْسَهُ فَمُعْتَقُهَا وَبَائِعٌ نَفْسَهُ فَمُوبِقُهَا فَانظُرْ مِنْ أَيِّهِمَا أَنْتَ.

Alors, préserve-toi, mon frère musulman, et ne te mène pas à ta propre perte en échange d'un bien matériel du bas monde qui est bien minime. Certes, les gens vendront leur âme, soit pour l'affranchir soit pour causer sa perte, alors prends bien garde à quel groupe de gens tu veux faire partie.

Après avoir tenu mes propos, je demande que *Allah* me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية :

^٢ رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ.

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا
 وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى
 سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ
 الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ
 الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ
 فَإِنِّي أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

واعلموا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ
 اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^٣. اَللّٰهُمَّ
 صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا
 إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ
 سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ
 شَيْءٌ عَظِيمٌ﴾^٤ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى
 النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾^٥؛ اَللّٰهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ
 لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللّٰهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللّٰهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ
 مِنْهُمْ وَالْأَمْوَاتِ، اللّٰهُمَّ فَرِّجْ كُرْبَاتِ أُمَّةِ مُحَمَّدٍ اللّٰهُمَّ انصُرْ أُمَّةَ مُحَمَّدٍ اللّٰهُمَّ أَلِفَ بَيْنَ قُلُوبِهِمْ
 وَأَصْلِحْ وُلاةَ أُمُورِهِمْ، اللّٰهُمَّ مَنْ أَرَادَ بِأُمَّةِ مُحَمَّدٍ خَيْرًا فَوَقِّفْهُ إِلَى كُلِّ خَيْرٍ وَمَنْ أَرَادَ بِأُمَّةِ مُحَمَّدٍ
 شَرًّا فَخُذْهُ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ يَا عَلِيُّ يَا عَزِيزُ. رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا
 عَذَابَ النَّارِ اللّٰهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُّهْتَدِينَ غَيْرِ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَآمِنِ
 رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللّٰهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرَرِيَّ رَحِمَاتُ اللَّهِ
 عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ
 وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ. لِذِكْرِهِمُ اللَّهُ الْعَظِيمَ يُثَبِّتْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ،
 وَاسْتَغْفِرُوهُ يَعْفِرْ لَكُمْ وَاتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^٣ سورة الاحزاب / ٥٦.

^٤ سُورَةُ الْحَجِّ / ١-٢.